

ஈ.கே.எம்.அப்துல் கனி மதராஸா இஸ்லாமியா உயர்நிலைப் பள்ளி, ஈரோடு.

வகுப்பு : 8 அலகுத் தேர்வு - 1 பாடம் : தமிழ்

காலம் : 15 நிமிடம் மதிப்பெண் :10

அ.பொருள் கூறுக.(2)

1.கலன் - 2.முற்ற -

ஆ.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.(5)

1. கற்றவருக்கு அழகு தருவது-----

அ) தங்கம் ஆ) வெள்ளி இ) வைரம் ஈ) கல்வி

2. 'கலனல்லால்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது-----

அ) கலன் + லல்லால் ஆ) கலம் + அல்லால்

இ) கலன் + அல்லால் ஈ) கலன் ஞ + லல்லால்

4.குமரகுருபரரின் காலம்-----

அ)கி.பி. 15 ஆ)கி.பி.17 இ)கி.பி.18 ஈ)கி.பி.16

5.நீதிநெறி விளக்கத்தில் உள்ள வெண்பாக்கள்-----

அ)100 ஆ)102 இ)103 ஈ)104

சொற்றொடரில் அமைத்து எழுதுக.(3)

1. அழகு -

2. கற்றவர் -

3. அணிகலன் -

ஈ.கே.எம்.அப்துல் கனி மதராஸா இஸ்லாமியா உயர்நிலைப் பள்ளி, ஈரோடு.

வகுப்பு : 8 அலகுத் தேர்வு - 2 பாடம் : தமிழ்

காலம் : 15 நிமிடம் மதிப்பெண் :10

அ.பொருள் கூறுக.(7)

1.தடம் -

2.அகம்பாவம் -

3.புத்தி -

4.பாதை -

5.உள்ளம் -

6.லாபம் -

7.எண்ணி -

ஆ.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.(3)

1. என் நண்பர் பெரும் புலவராக இருந்த போதும்-----இன்றி வாழ்ந்தார் .

அ) சோம்பல் ஆ) அகம்பாவம் இ) வருத்தம் ஈ) வெகுளி

2. 'கோயிலப்பா' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது -----

அ) கோ + அப்பா ஆ) கோயில் + லப்பா இ) கோயில் + அப்பா

ஈ) கோ + இல்லப்பா

3. பகைவன் ++ என்றாலும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்-----

அ) பகைவென்றாலும் ஆ) பகைவென்றாலும்

இ) பகைவன்வென்றாலும் ஈ) பகைவனின்றாலும்

ஈ.கே.எம்.அப்துல் கனி மதராஸா இஸ்லாமியா உயர்நிலைப் பள்ளி, ஈரோடு.

வகுப்பு : 8 அலகுத் தேர்வு - 3 பாடம் : தமிழ்
காலம் : 15 நிமிடம் மதிப்பெண் :10

அ.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.(3)

1. அறியாமையை நீக்கி அறிவை விளக்குவது -----

அ.விளக்கு ஆ.கல்வி இ. விளையாட்டு ஈ.பாட்டு

2. கல்விப் பயிற்சிக்குரிய பருவம்

அ.இளமை ஆ.முதுமை இ.நேர்மை ஈ.வாய்மை

3.இன்றைய கல்வி -----நுழைவதற்குக் கருவியாகக் கொள்ளப்பட்டு வருகிறது.

அ.வீட்டில் ஆ.நாட்டில் இ.பள்ளியில் ஈ. தொழிலில்

ஆ. நிரப்புக(3)

1.கலப்பில்----- வளர்ச்சி உண்டு என்பது இயற்கை நூட்பம்.

2.புற உலகு ஆராய்ச்சிக்கு -----கொழுகொம்பு போன்றது.

3.வாழ்விற்குரிய இன்பத் துறைகளில் தலையாயது -----இன்பமாகும்.

இ.பொருத்துக (4)

1.இயற்கை ஓவியம் - சிந்தாமணி

2. இயற்கை தவம் -பெரியபுராணம்

3. இயற்கை பரிணாமம் - பத்துப்பாட்டு

4.இயற்கை அன்பு - கம்பராமாயணம்

ஈ.கே.எம்.அப்துல் கனி மதராஸா இஸ்லாமியா உயர்நிலைப் பள்ளி, ஈரோடு.

வகுப்பு : 8 அலகுத் தேர்வு - 4 பாடம் : தமிழ்
காலம் : 15 நிமிடம் மதிப்பெண் :10

அ.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக(4)

1.பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது----- ஆகும்.

அ. எழுவாய் ஆ.செயப்படுபொருள் இ.பயனிலை ஈ.வேற்றுமை

2. எட்டாம் வேற்றுமை -----வேற்றுமை என்று அழைக்கப்படுகிறது.

அ. எழுவாய் ஆ.செயப்படுபொருள் இ.விளி ஈ. பயனிலை

3.உடனிகழ்ச்சிப் பொருள்----- வேற்றுமை வரும்.

அ. மூன்றாம் ஆ.நான்காம் இ.ஐந்தாம் ஈ.ஆறாம்

4. "அறத்தான் வருவதே இன்பம்" இத்தொடரில் -----வேற்றுமை பயின்று வந்துள்ளது. அ. இரண்டாம் ஆ.மூன்றாம் இ.ஆறாம் ஈ.ஏழாம்

5. மலர் பானையை வளைந்தாள் - இத்தொடர் -----பொருளைக் குறிக்கிறது.

அ. ஆக்கல் ஆ.அழித்தல் இ.கொடை ஈ.அடைதல்

6. "செங்குட்டுவனுக்கு தம்பி இளங்கோ" இதில் இடம்பெறும் நான்காம் வேற்றுமைப் பொருள்-----

அ. அதுவாதல் ஆ.பொருட்டு இ.முறை ஈ.எல்லை

ஆ.பொருத்துக. (4)

1. மூன்றாம் வேற்றுமை - இராமனுக்குத் தம்பி இலக்குவன்

2. நான்காம் வேற்றுமை - பாரியினது தேர்.

3.ஐந்தாம் வேற்றுமை - மணகுதிரை செய்தான்.

4. ஆறாம் வேற்றுமை - ஏவுதல் கலையில் சிறந்தவன் ஏகலைவன்.

நாள் : இரண்டாம் பருவம் : தமிழ்

நாள் : செயல்பாடு -2

செயல்பாடு -1

தலைப்பு : அறிவு குறித்து இரு நிமிடம் பேசுதல் \ எழுதுதல்

தலைப்பு : பாடலைப் படித்து விடையளித்தல் - எழுதுதல்

பாடம் : கவிதைப்பேழை : புத்தியைத் தீட்டு

பாடம் : கவிதைப்பேழை : கல்வி அழகே அழகு

கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லால்
மற்றோர் அணிகலம் வேண்டாவாம் - முற்ற
முழுமணிப் பூழ்க்குப் பூண்வேண்டா யாரே
அழகுக்கு அழகுசெய் வார்.

1. இப்பாடல் வரிகள் இடம்பெறும் நூல் எது?

2. இப்பாடலைப் பாடியவர் யார்?

3. இப்பாடலில் அமைந்த எதுகைச் சொல்லை எடுத்து எழுதுக.

4. யாருக்கு வேறு அணிகலன் தேவையில்லை?

5. கலன் என்பதன் பொருள் யாது?

நாள் : செயல்பாடு -3

தலைப்பு :உரைப்பத்தியை உரக்கப் படித்தல்

பாடம் : பல்துறைக் கல்வி

வாழ்விற்கு உரிய இன்பத் துறைகளில் காவிய இன்பமும் ஒன்று . அதுவே முதன்மையானது என்றும் கூறலாம். நாம் தமிழர்கள் நாம் பாட்டு இன்பத்தை நுகர வேண்டும். அதற்காகத் தமிழ் இலக்கியங்களுக்கு இடையே செல்ல வேண்டும். தமிழில் இலக்கியங்கள் பலப்பல இருக்கின்றன.

இயற்கை ஓவியம் பத்துப்பாட்டு ,இயற்கை இன்பக்கலம் கலித்தொகை, இயற்கை வாழ்வியல் திருக்குறள், இயற்கை இன்ப வாழ்வு நிலையங்கள் சிலப்பதிகாரமும் மணிமேகலையும், இயற்கை தவம் சிந்தாமணி, இயற்கை பரிணாமம் கம்பராமாயணம், இயற்கை அன்பு பெரியபுராணம், இயற்கை இறையுள் தேவார திருவாசக திருவாய்மொழிகள் . இத்தமிழ் கருவூலங்களை உன்ன உன்ன உள்ளத்திலும் இன்ப அன்பைச் சொல்லால் சொல்ல இயலாது.

இளைஞர்களே! தமிழ் இளைஞர்களே! பெற்றுகரியநாட்டில் பிறக்கும் பேறு பெற்றிருக்கிறார்கள். தமிழிலும் சிறந்த இன்பம் இவ்வுலகில் உண்டோ? தமிழ்க்காவியங்களைப் படியுங்கள். இன்பம் நுகருங்கள் என்று திரு.வி.க காப்பியக் கல்வி பற்றிக் கூறுகிறார்.

நாள் : செயல்பாடு -4

தலைப்பு :சான்றுகளை வகைப்படுத்துக

பாடம் : கற்கண்டு : தொகை மற்றும் தொகாநிலைத் தொடர்

சான்றுகள்:

| பனைமரம் , மலர்விழி , இரவுபகல், தாய்தந்தை வெண்ணிலவு , ஆடுகொடி , கருங்குவளை , வளர்தமிழ் , தலைவணங்கு,மலைக்குகை | | |
|---|------------|-------------|
| வேற்றுமைத்தொகை | வினைத்தொகை | பண்புத்தொகை |
| | | |
| இருபெயரொட்டுப் பண்புத்தொகை | உவமைத்தொகை | உம்மைத்தொகை |
| | | |